

7. ஏலம் எடுத்த பொருட்களை ஏலதாரர் அவரது சொந்த செலவில்/பொறுப்பில் 24 மணி நேரத்திற்குள் மேற்சொன்ன கட்டடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். ஏலம் எடுத்தவுடன் ஏலப் பொருட்களை தங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். பொருட்கள் தவறினால் இத்துறை எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.

8. ஏலம் எடுக்க விரும்புவோர் ஏலம் விடவிருக்கும் பொருட்களை அலுவலக நேரத்தில் புதுச்சேரி, கோரிமேடு, காவல்துறை வளாகத்தில் அமைந்துள்ள தலைமை கிடங்கில் பார்வையிடலாம்.

9. ஏலத்தில் கடைசியாக விடப்பட்ட ஏலத்தொகைக்கு விதிமுறைகளுக்கேற்ப விற்பனை வரி வசூலிக்கப்படும்.

10. இது சம்பந்தமாக காவல்துறை காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) அவர்களின் முடிவே இறுதியானது.

புதுச்சேரி, 2016 ஫ெப்ரவரி மீ 4 வ.

**I.R.C. மோகன்,**

காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்).

**GOVERNMENT OF PUDUCHERRY  
POLICE DEPARTMENT**

*Puducherry, the 4th February 2016.*

**AUCTION NOTICE**

1. Public are hereby informed that the unserviceable articles such as clothing items, furniture, electrical items, iron materials, cooking vessels, batteries, computer and printers, etc., pertaining to this Department will be sold in Public Auction in as-is-where-is condition on 25-2-2016 at 11.00 a.m. in the premises of the Chief Stores, Police Department, Gorimedu, Puducherry-605 006.

2. The intending bidders should deposit an amount of ₹ 800 (Rupees eight hundred only) towards earnest money deposit by way of Demand Draft drawn in favour of the Superintendent of Police (HQ), Puducherry and get receipt from the Chief Stores, Gorimedu, Puducherry.

3. The auction will be knocked down in favour of the highest bidder.

4. Earnest money deposit will be returned immediately to the unsuccessful bidders after the auction is over.

5. The officer, who conducts the auction, reserves every right to accept or reject any bid without assigning any reasons thereof.

6. The successful bidder should pay the entire amount immediately after confirmation of the auction or before removal of the auctioned items.

7. The auctioned articles should be removed within 24 hours from the conclusion of auction at his own expenses with the permission of the officer conducting the auction. This Department will not be responsible for the safe custody of the auctioned articles till they are removed from the spot once the auction is confirmed.

8. The intending bidders may inspect the condemned articles at any time during office hours in the campus of the Chief Stores, Gorimedu with the prior permission of the undersigned.

9. Sales tax will be collected extra as per the rate in force at the time of auction.

10. In this regard, the decision of the undersigned will be the final.

**I.R.C. MOHAN,**

Superintendent of Police (HQ).

**அரியாங்குப்பம் கொம்புன் பஞ்சாயத்து**

**ஆபத்தான நிறுவனங்கள்**

**அறிவிப்பு**

கீழ்க்கண்ட நபர் அரியாங்குப்பம் கொம்புன் பஞ்சாயத்து எல்லைக்குள் பின்வரும் தொழில் நிறுவனத்தை அமைத்துக்கொள்ள இக்கொம்புன் பஞ்சாயத்தின் அனுமதி வேண்டுகிறார்.

வரிசை எண்	விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி	நிறுவனம் அமைய உள்ள இடத்தின் முகவரி	உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத் தயாரிப்பு/ செய்துமுறை	தேவையான மின் திறன்	ஆட்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	திரு S. சுப்பையா, மேலாண் பங்குதாரர், எண் 35/42, ராஜா வீதி, எப்.சி.ஐ. நகர், செம்மண்டலம், கடலூர்-607 001.	M/s. அல்டரா பிராகரன்ஸ், மறு அளவை எண் 46/1, கதவு எண் 41, அம்பேத்கர் வீதி, அபிஷேகபாக்கம், அரியாங்குப்பம் கொம்புன், புதுச்சேரி-605 007.	ஹாண்டு சேனடைசர்	25 குதிரைத் திறன்.	9 (ஒரு பணி முறை).

1973-ஆம் ஆண்டு புதுச்சேரி கிராமம் மற்றும் கொம்புன் பஞ்சாயத்துக்கள் சட்டத்தின் மூலமாய் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பில் அமுலாக்கப்பட்ட புதுச்சேரி கொம்புன் பஞ்சாயத்துக்கள் (உரிமம் மற்றும் அனுமதி அளித்தல்) விதிகள், 1976, பிரிவு 11-ன்படி இத்தொழில் நிறுவனங்களை நிறுவுவதினால் உண்டாகும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் அரியாங்குப்பம் கொம்புன் பஞ்சாயத்து ஆணையர் அவர்களுக்கு எழுத்து மூலமாய் தெரியப்படுத்துப்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் பெறப்பட்ட ஆட்சேபணைகள் அரியாங்குப்பம் கொம்புன் பஞ்சாயத்தால் பரிசீலிக்கப்படும்.

அரியாங்குப்பம், 2016 ஐந்தாம் பிப்ரவரி மீ 5 உ.

**P. பரிமளரங்கன்,**  
ஆணையர்.

### ARIYANKUPPAM COMMUNE PANCHAYAT

*Ariyankuppam, the 5th February 2016.*

#### Dangerous Establishments

#### NOTICE

The undermentioned person has requested for permission to set up the following industry within the Ariyankuppam Commune Panchayat limits, as detailed below.

Sl No.	Name and address of the applicant	Address of the industry site	Industry proposed	Power required	No. of workers
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	Thiru S. Subbiah, Managing Partner, No. 35/42, Rajah Street, F.C.I. Nagar, Semmandalam, Cuddalore-607 001.	M/s. Ultra Fragrance, Re-survey No. 46/1, Door No. 41, Ambedkar Street, Abishegapakkam, Ariyankuppam Commune, Puducherry-605 007.	Hand sanitizer	25 H.P.	9 (Single shift).

In conformity with rule 11 of the Puducherry Commune Panchayats (Grant of Licences and Permissions) Rules, 1976, promulgated in this Union Territory by the Puducherry Village and Commune Panchayats Act, 1973, objections if any, to the setting up of the above industry are invited to reach the Commissioner, Ariyankuppam Commune Panchayat within ten days from the date of publication of this notice in the Official Gazette.

The objections so received within the specified period will be considered by the Ariyankuppam Commune Panchayat.

**P. PARIMALARANGAN,**  
Commissioner.

#### உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி (1-2-2016), புதுச்சேரி-605 110, ஒதியம்பட்டு, முஸ்லீம் வீதி, கதவிலக்கம் 1 கொண்ட இல்லத்தில் வசிக்கும் ரஹ்மத் அலி (ஏ) இதிரீஸ் அவர்களின் மனைவி ராபியத்துல் பஷீரியா (Rabiyathul Basheeriya) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்-

எனது பெயர், எனது பிறப்புச் சான்றிதழ் எண் R/1991/00428-ல் 'Rabiyathul Basheeriya' என்றும், எனது ஆதார் அடையாள அட்டை எண் 4107 5758 5698-ல் 'ர. ராபியத்துல்

பஷீரியா (R. Rabiyathul Bacheeriya)' என்றும், எனது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் YIQ0028381-ல் 'ராபியத்துல் பஷீரியா (Rabiyathul Bacheeriya)' என்றும், எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 334826-ல் 'ராபித் பஷீரியா' என்றும், எனது பள்ளிவாசல் திருமண பதிவு சான்றிதழ் மற்றும் திருமண அழைப்பிதழில் எனது பெயர் 'M. ராபியத்துல் பஷீரியா' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்துப் பெயர்களும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'ராபியத்துல் பஷீரியா (Rabiyathul Basheeriya)' என்றே அழைக்கப்படுவேன்.